

மூன்றாம் கூடுதல் மாவட்ட/அமர்வு நீதிமன்றம், சேலம்

முன்னிலை – திரு.வே.புகழேந்தி, இளநிலைச் சட்டம்,

மாவட்ட நீதிபதி

2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 22-ஆம் நாள் சனிக்கிழமை

திருவள்ளூர் ஆண்டு 2057 ஆவணித் திங்கள் 05-ஆம் நாள்

முதலேற்பு வழக்கு எண்.236/2020-ல்

வழக்கிடை விண்ணப்ப எண்.05/2026

V. விஜயலட்சுமி

... மனுதாரர்/01-ஆம் பிரதிவாதி

-எதிர்-

மலர்விழி

... எதிர்மனுதாரர்/வாதி.

இந்த மனு இறுதி விசாரணைக்கு வந்தபோது மனுதாரருக்காக வழக்குரைஞர் **திரு.D.இராஜசேகரன்** அவர்களும் எதிர்மனுதாரருக்காக வழக்குரைஞர் **திரு.C.ஜெயப்பிரகாசம்** அவர்களும் தோன்றி எடுத்துரைத்த வாதங்களை கேட்டும் வழக்குக் கோப்புகளை பரிசீலித்தும் இந்நாள்வரை நிலுவையில் இருந்துவந்த இந்த மனுவில் இந்த நீதிமன்றம் இன்று ஆணை பிறப்பிக்கிறது.

ஆணையுரை

முகவுரை

எதிர்வழக்குரையுடன் தாக்கல்செய்யப்படாத ஆவணங்களை வழக்கு விசாரணையின்போது தாக்கல்செய்வதற்கு அனுமதி கோரி உரிமையியல் நடைமுறைத் தொகுப்புச் சட்டத்தின் 08-ஆம் வகுமுறையின் 1A(3)-ஆம் விதியின்கீழ் மனுதாரர்/01-ஆம் பிரதிவாதியால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவின் சுருக்கம்

01. மனுதாரர் முதலேற்பு வழக்கில் 01-ஆம் பிரதிவாதி. எதிர்மனுதாரர்/வாதி உரிமை விளம்புகை, நிரந்தர தடையுறுத்துக்கட்டளை நிவாரணங்கள் கோரி முதலேற்பு வழக்கைத் தொடுத்துள்ளார்.

02. பிரதிவாதிகள் தரப்பு சாட்சியத்திற்காக வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த மனுவுடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் 01-ஆம் பிரதிவாதியின் வழக்கை நிரூபிக்கும் என்பதால் அவை நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்படுகின்றன. முதலேற்பு வழக்கு எண் 290/2020 வழக்கில் பிறப்பிக்கப்பட்டத் தீர்ப்புரை தீர்ப்பாணை, அந்த வழக்கில் இருந்த 19.01.1994-ஆம் தேதியிட்ட விருப்பாவணத்தின் சான்றிட்ட நகல் ஆகியன 06.03.2026-ஆம் தேதியன்றுதான் கிடைத்தன. அதனால் இந்த மனுவுடன் தாக்கல்செய்யப்பட்டுள்ள ஆவணங்களை வழக்கு விசாரணையின்போது தாக்கல்செய்ய அனுமதி வழங்க வேண்டும்.

எதிருரையின் சுருக்கம்

03. 19.01.1994-ஆம் தேதியிட்ட விருப்பாவணம் புனையப்பட்டது. அதனடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட வருவாய்த் துறை ஆவணங்கள் யாவும் வழக்குச்சொத்துமீது பிரதிவாதிகளுக்கு எந்த உரிமையும் அளிக்காது. வருவாய்த் துறை ஆவணங்கள் உண்மையானதாக இருந்தாலும் செல்லாது.

04. முதலேற்பு வழக்கு எண் 290/2020 வழக்கில் சேலம் 01-ஆம் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் 25.09.2025-ஆம் தேதியன்று பிறப்பித்தத் தீர்ப்புரை, தீர்ப்பாணைக்கும் இந்த வழக்கிற்கும் சம்மந்தம் இல்லை. இந்த

வழக்கு மாறுபட்ட வழக்குமூலத்தின் அடிப்படையில் எழுந்தது. இந்த வழக்கிலுள்ள பிரச்சனை வேறு.

05. இந்த மனுவுடன் தாக்கல்செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் செல்லாதவை. இந்த வழக்கிற்கு தொடர்பற்றவை. காலதாமதமாக இந்த மனுவை தாக்கல்செய்வதற்கு மனுவில் உரிய காரணம் சொல்லப்பட - வில்லை. ஆகையால், இந்த மனுவைத் தள்ளுபடிச் செய்ய வேண்டும்.

தீர்வுகாண வேண்டிய விவாதக்கூறுகள்

06. இம் மனு அனுமதிக்கத்தக்கதா?

தீர்முடிவு

07. இரு தரப்பு வாதங்களும் கேட்கப்பட்டன. வழக்குக் கோப்புகள் ஓர்வுசெய்யப்பட்டன. மனுவுடன் தாக்கல்செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் முதலேற்பு வழக்கு எண் 290/2020 வழக்குச் சம்மந்தப்பட்ட ஆவணங்கள் ஆகவும் உள்ளாட்சிமன்றம் மற்றும் வருவாய்த் துறையினரால் வழங்கப் பட்ட ஆவணங்களாகவும் உள்ளன. அவை இந்த வழக்கின் வழக்குச் சொத்துக்களோடு சம்மந்தப்பட்டவையாக உள்ளன. அவை செல்லுமா? செல்லாதா? என்பது வழக்கு விசாரணைக்குப் பிறகு முடிவுசெய்யப்படும். அந்த ஆவணங்கள் சம்மந்தமாக எதிர்வழக்குரையில் 01-ஆம் பிரதிவாதி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார். அவற்றை வழக்கு விசாரணையின்போது தாக்கல்செய்ய அனுமதிப்பதால் எதிர்மனுதாரருக்கு எவ்வித அநீதியும் விளையாது. ஆகையால், இந்த மனுவை அனுமதிப்பது உகந்தது என்று இந் நீதிமன்றம் முடிவுசெய்கிறது.

இறுதிமுடிவு

08. இறுதியாக, இந்த மனு அனுமதிக்கப்படுகிறது.

இந்த ஆணையுரை என்னால் சுருக்கெழுத்துத் தட்டச்சரிடம் சொல்லப்பட்டு அவரால் கணினியில் தட்டச்சுச் செய்யப்பட்டு என்னால் பிழைநீக்கம் செய்யப்பட்டு 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 22-ஆம் நாள் திறந்த நீதிமன்றத்தில் அவையறியப் பகரப்பட்டது.

மூன்றாம் கூடுதல் மாவட்ட /அமர்வு நீதியதி,
சேலம்.

இணைப்பு - இல்லை